

إِنَّ الْحَمْدَ لِلَّهِ ؛ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضِلِّهِ فَلَا هَادِيَ لَهُ

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ -وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ-. وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا

اللَّهِ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا. يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِيعِ اللَّهَ وَرَسُولَهُ

فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

أَمَّا بَعْدُ فَإِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَشَرُّ الْأُمُورِ مُحَدَّثَاتُهَا، وَكُلَّ

مُحَدَّثَةٍ بَدْعَةٌ، وَكُلَّ بَدْعَةٍ ضَلَالَةٌ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ

أَمَّا بَعْدُ مَعَاشِرَ الْمُؤْمِنِينَ عِبَادَ اللَّهِ : اتَّقُوا اللَّهَ تَعَالَى وَرَاقِبُوهُ مُرَاقَبَةً مِنْ يَعْلَمُ أَنَّ رَبَّهُ يَسْمَعُهُ وَيَرَاهُ

أَيُّهَا الْمُسْلِمُونَ،

مَعْرِفَةُ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْأُصُولِ الثَّلَاثَةِ الَّتِي يَجِبُ عَلَى الْإِنْسَانِ مَعْرِفَتُهَا،

وَكُلُّ عَبْدٍ يُسْأَلُ عَنْهُ فِي قَبْرِهِ،

La connaissance de notre Prophète sallalahou 'aleyhi wa sallem fait partie des 3 fondements, que chaque musulman se doit de connaître, car toute personne sera questionné à ce sujet dans sa tombe..

قال ابن القيم رحمه الله: " اضطرار العباد إلى معرفة الرسول وما جاء به وتصديقه فيما أخبر وطاعته فيما أمر فوق كل ضرورة "

Ibn Al Qayyim rahimahoullah a dit : « la nécessité des hommes de la connaissance du prophète et de ce avec quoi il est venu, de croire fermement en ce qu'il nous a informé et lui obéir dans ce qu'il nous a ordonné, est au-dessus de toutes autres nécessités »

سَيِّدُ وَلَدِ آدَمَ وَفَخْرُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ مُحَمَّدٌ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، اصْطَفَاهُ اللَّهُ مِنْ بَنِي هَاشِمٍ، وَاصْطَفَى

بَنِي هَاشِمٍ مِنْ قُرَيْشٍ، وَهُمْ مِنْ سُلَالَةِ نَبِيِّ اللَّهِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ صَفْوَةَ الْخَلْقِ، هُوَ خَيْرُ أَهْلِ الْأَرْضِ نَسَبًا عَلَى

الإطلاق، قال عليه الصلاة والسلام

(كَانَ خَيْرِهِمْ نَسَبًا وَخَيْرِهِمْ بَيْتًا) رواه الترمذي

Il est le maître des enfants d'Adam et leur fierté dans ce bas monde et dans l'au-delà, Mohammed bnou 'Abdi Allahi bni 'AbdAlmouttalib,

Allah la élu parmi les bani Hashim, et Allah a élu et élevé bani Hashim par rapport à Quraysh, et ils font partie de la descendance du Prophète d'Allah Ibrahim 'aleyhi sallam, c'est l'élite de la création.

Il possède de manière absolue, la meilleure lignée sur terre.

Il a dit 'aleyhi salat wa sallem :

"je fais partie des meilleures lignées et des meilleures familles."

Hadith Rapporté par Atirmidhi

ما من خيرٍ إلا دلَّ الأمة عليه، وما من شرٍّ إلا حذَّرها عنه، قال عن نفسه - عليه الصلاة والسلام -:

« مَا يَكُنْ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدْخِرَهُ عَنْكُمْ »؛ متفق عليه

Il n'y a pas un bien sans qu'il n'en avertisse la communauté, et il n'y a pas un mal sans qu'il mette en garde contre celui-ci, il dit à son propos 'aleyhi salat wa sallem : "Jamais je ne vous refuserai un bien que je possède."

Hadith unanimement reconnu authentique.

كَانَ جَمِيلَ الْمَعَشَرِ مَعَ أَهْلِهِ مُتَلَطِّفًا مَعَهُمْ، فَإِذَا دَخَلَ بَيْتَهُ يَكُونُ فِي مِهْنَتِهِمْ، وَإِذَا حَضَرَتْ الصَّلَاةُ حَرَجَ إِلَى الصَّلَاةِ. رَفِيقٌ مَعَ أَوْلَادِهِ وَأَخْفَادِهِ مُكْرِمٌ لَهُمْ، إِذَا دَخَلَتْ ابْنَتُهُ فَاطِمَةُ يَفُومُ لَهَا وَيَأْخُذُ بِيَدِهَا وَيُجْلِسُهَا فِي مَكَانِهِ الَّذِي كَانَ يَجْلِسُ فِيهِ.

Il était un magnifique compagnon pour sa famille, bienfaisant envers eux, dès lors qu'il rentrait chez lui, il était à leurs services, Et dès lors que l'heure de la prière arrivait il sortait pour son accomplissement. Doux et tendre envers ses enfants et petits enfants, il était bienveillant envers eux. Lorsque sa fille Fatimah entra il se levait pour elle, la prenait par la main, et la faisait s'asseoir à la place ou il était assis.

وَكَانَ يَضَعُ الْحَسَنَ عَلَى عَاتِقِهِ فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَحِبُّهُ فَأَحِبَّهُ»؛ مُتَّفَقٌ عَلَيْهِ.

Et il posait Al Hassan (son petit fils) sur lui et il disait :
"Ô Allah je l'aime, aime le donc aussi."

Hadith unanimement authentique

وَحَرَجَ عَلَى صَحَابِيهِ وَبَنَاتِ ابْنَتِهِ أُمَامَةَ عَلَى عَاتِقِهِ، فَصَلَّى بِهَا فَإِذَا رَكَعَ وَضَعَهَا، وَإِذَا رَفَعَ رَفَعَهَا؛ مُتَّفَقٌ عَلَيْهِ.

"Et il sortit vers ses compagnons en portant sa petite fille Umamah, et il pria avec elle dans ses bras, lorsqu'il se prosternait il la posait.

Et lorsqu'il se levait, il la reprenait." Hadith unanimement authentique.

وَصَفَّ عُثْمَانُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - مُعَامَلَتَهُ لِصَحَابِيهِ فَقَالَ: صَحِبْنَا رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي السَّفَرِ وَالْحَضَرِ، وَكَانَ يَعُودُ مَرَضَانًا، وَيَتَّبَعُ جَنَائِزَنَا، وَيَعُزُّو مَعَنَا، وَيُوَاسِينَا بِالْقَلِيلِ وَالكَثِيرِ؛ رَوَاهُ أَحْمَدُ.

Othman radhi allahou 'anhu, décrit son comportement envers ses compagnons lorsqu'il dit :

"Nous accompagnèrent le Messager d'Allah sallallahou 'aleyhi wa sallem durant le voyage et sur place.

Et il visitait nos malades, suivait nos funérailles et combattait à nos côtés.

Et il nous consolait avec peu comme beaucoup." Hadith Rapporté par Ahmad

ذَاقَ مِنَ الْحَيَاةِ مُرَّهَا وَأَلْوَاءَهَا؛ قَالَتْ عَائِشَةُ - رَضِيَ اللَّهُ عَنْهَا - : دَخَلْتُ عَلَيَّ امْرَأَةً وَمَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْأَلُ، فَلَمْ يَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ؛ مُتَّفَقٌ عَلَيْهِ.

Il goûta de la vie son amertume et ses difficultés.

Aisha radhi Allahou 'anha a dit :

"Une femme entra avec elle deux de ses filles mendiant, et elle ne trouva rien chez moi autre qu'une seule datte."

Hadith unanimement authentique.

وَرَبَطَ عَلَى بَطْنِهِ الْحَجَرَ مِنَ الْجُوعِ؛

قَالَ عُمَرُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَظُلُّ الْيَوْمَ يَتَلَوَّى، مَا يَجِدُ مِنَ الدَّقْلِ - أَيِ: التَّمْرِ الرَّدِيِّ - مَا يَمَلَأُ بِهِ بَطْنَهُ؛ رَوَاهُ مُسْلِمٌ.

Et il attachait une pierre autour de son ventre à cause de la faim.

Omar radhi Allahou 'anhu a dit :

"J'ai en effet vu le Messager d'Allah sallallahou 'aleyhi wa sallem ne trouvant pas une datte de qualité inférieure de quoi remplir son ventre." Hadith rapporté par Mouslim

لَاقَى مِنَ الْمِحْنِ وَالشَّدَائِدِ أَشَقَّهَا؛ نَشَأَ يَتِيمًا، وَأُخْرِجَ مِنْ بَلَدِهِ، وَخُوصِرَ فِي الشَّعْبِ ثَلَاثَ سِنِينَ، وَاحْتَفَى فِي غَارٍ، وَمَاتَ لَهُ سِتَّةٌ مِنَ الْوَالِدِ، وَتَبِعَهُ قَوْمُهُ فِي مُهَاجِرِهِ وَقَاتَلُوهُ، وَمَكَرَ بِهِ أَهْلُ النَّفَاقِ، وَسُقِيَ السُّمَّ، وَعَمِلَ لَهُ السَّحْرُ،

Il a rencontré de rudes épreuves et calamités; il grandit orphelin, puis fut sorti de son pays, et fut boycotté dans la vallée durant 3 ans.

Et se cachât dans une grotte, et 6 de ses enfants furent décédés...

Et son peuple le suivit dans l'endroit de son émigration et ils l'ont combattu.

Et les gens de l'hypocrisie complotèrent contre lui. Et il fut empoisonné et ensorcelé...

وَكَانَ يَقُولُ: «أُخِفْتُ فِي اللَّهِ وَمَا يُخَافُ أَحَدٌ، وَأُؤْذِي فِي اللَّهِ وَمَا يُؤْذِي أَحَدٌ».

Et Il disait : "J'ai été effrayé en Allah comme personne ne l'a été, et on ma fait du tort en Allah comme on ne l'a fait à personne."

وَمَعَ مَا لَاقَاهُ مِنْ تِلْكَ الْمَصَائِبِ وَغَيْرِهَا كَانَ مُتَفَائِلًا فِي حَيَاتِهِ وَيَقُولُ: «يُعْجِبُنِي الْقَالَ وَالْكَلِمَةُ الْحَسَنَةُ؛ مُتَّفَقٌ عَلَيْهِ. أَعْرَضَ عَنِ الدُّنْيَا وَرَجَا مَا عِنْدَ اللَّهِ؛ فَكَانَ يَقُولُ: «مَا لِي وَلِلدُّنْيَا، مَا أَنَا فِي الدُّنْيَا إِلَّا كَرَكَابٍ اسْتَنْطَلَ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا»، فَفَارَقَ الْحَيَاةَ وَمَلَمَّ يَخْلِفُ شَيْئًا مِنْ حُطَامِهَا؛ فَالَتْ عَائِشَةُ - رَضِيَ اللَّهُ عَنْهَا - :
 تُؤَيِّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَمَا تَرَكَ دِينَارًا وَلَا دِرْهَمًا وَلَا شَاةً وَلَا بَعِيرًا، وَلَا أَوْصَى بِشَيْءٍ.
 وَصَفَهُ عَلِيٌّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - بِقَوْلِهِ: لَمْ أَرَ قَبْلَهُ وَلَا بَعْدَهُ مِثْلَهُ.

Malgré ce qu'il a subi comme calamités et autres, il était optimiste dans sa vie et disait :

"J'aime l'optimisme et la bonne parole." Hadith unanimement reconnu authentique.

Il se détourna de ce bas monde, et espéra ce qu'il y a auprès d'Allah.

Il disait : "Qu'est ce que j'ai à avoir avec ce bas monde ? Je ne suis dans ce bas monde que tel un passager qui s'abrita à l'ombre d'un arbre, puis partit et l'abandonna."

Il quitta donc ce monde, sans y laisser aucunes choses de ces restes.

Aisha radhi Allahou 'anha a dit :

"Le Messager d'Allah sallallahou 'aleyhi wa sallem mourut, et il ne laissat ni dinar, ni dirham, ni mouton, ni chameau, et il ne recommanda rien en testament."

Ali radhi Allahou 'anhu le décrit par cette parole : "Je n'ai jamais vu avant et après quelqu'un comme lui."

بَارَكَ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي اللَّهُ وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ، أَقُولُ مَا تَسْمَعُونَ،
 وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ وَلِجَمِيعِ الْمُسْلِمِينَ مِنْ كُلِّ ذَنْبٍ، فَاسْتَغْفِرُوهُ، إِنَّهُ هُوَ الْعَفُورُ الرَّحِيمُ.

الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ عَلَى إِحْسَانِهِ، وَالشُّكْرُ لَهُ عَلَى تَوْفِيقِهِ وَامْتِنَانِهِ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ تَعْظِيمًا
 لِشَانِهِ، وَأَشْهَدُ أَنَّ نَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ تَسْلِيمًا مَرِيدًا.
 أَيُّهَا الْمُسْلِمُونَ:

سَعَادَةُ الدَّارَيْنِ بِطَاعَتِهِ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ -، وَعَلَى قَدْرِ مُتَابَعَتِهِ تَكُونُ الْهُدَايَةُ وَالْعِزَّةُ وَالنَّجَاةُ، قَالَ - عَزَّ
 وَجَلَّ - : وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا [النور: 54]

Ô serviteurs d'Allah, La réussite dans les deux demeures - l'au delà et l'ici-bas -, se fait par son obéissance

'aleyhi salat wa sallem. La guidée, la fierté et le secours se fait proportionnellement à son degrés de suivi. Allah

Exalté Soit-Il a dit : "Et si vous lui obéissez, vous serez bien guidés" [Sourate An Nour, v.54]

وَمَنْ أَطَاعَهُ صَلَحَ دِينُهُ وَحَسُنَتْ دُنْيَاهُ وَأَنْشَرَحَ صَدْرُهُ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ رَفِيقُهُ فِي الْآخِرَةِ فَلْيَكُنْ مُفْتِنِيًّا أَثَرَهُ ،
 قَالَ - سبحانه - : ﴿ وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصَّادِقِينَ وَالشُّهَدَاءِ
 وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ﴾ [النساء: 69].

Celui qui lui obéit aura préserver sa religion et réussi sa vie d'ici-bas, et son coeur s'épanouira, et celui qui

souhaite qu'il soit son compagnon dans l'au-delà, qu'il suive alors ses traces.

Allah Gloire et Pureté à Lui a dit :

Quiconque obéit à Allah et au Messager... ceux-là seront avec ceux qu'Allah a comblés de Ses bienfaits : les

prophètes, les véridiques, les martyrs, et les vertueux. Et quels bons compagnons que ceux-là !

[Sourate An Nissa, v.69]

ثُمَّ اعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ فِي كِتَابِهِ فَقَالَ: ﴿ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
 صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ﴾ [الأحزاب: ٥٦] وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا) .
 اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ
 مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ . رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
 رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

عِبَادُ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
 [النحل: 90] فَادْكُرُوا اللَّهَ الْعَظِيمَ الْجَلِيلَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى وَنِعْمِهِ يَزِدْكُمْ، وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.